



Sundram Fasteners Limited

Email: investorshelpdesk@sfi.co.in

REGISTERED & CORPORATE OFFICE
98-A, VII FLOOR
DR. RADHAKRISHNAN SALAI,
MYLAPORE, CHENNAI - 600 004, INDIA
TELEPHONE : +91 - 44 - 28478500
PAN : AAAC8779D
CIN : L35999TN1962PLC004943
WEBSITE : www.sundram.com

July 28, 2023

National Stock Exchange of India Limited

Scrip Code - SUNDRMFAST

Exchange Plaza, 5th Floor,
Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex
Bandra (East)
Mumbai - 400 051

By NEAPS

BSE Limited

Scrip Code - 500403

Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai - 400 001

By Listing Centre

Dear Sir / Madam,

Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 – Newspaper Publications on Unaudited Financial Results for the quarter ended June 30, 2023

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find attached a copy of the newspaper advertisements published in The Hindu, Business Line (English) and Makkal Kural (Tamil) dated July 28, 2023 (Friday) with respect to the unaudited financial results for the quarter ended June 30, 2023 approved by the Board at its meeting held on Thursday, July 27, 2023.

Thanking you,

Yours truly,
For SUNDRAM FASTENERS LIMITED

G Anand Babu

Senior Manager – Finance & Company Secretary

JERUSALEM

Israeli military fire kills 14-year-old in West Bank, say Palestinians



Israeli military fire killed a 14-year-old Palestinian boy in the occupied West Bank, Palestinian Health officials said on Thursday, as an ultranationalist Israeli Cabinet minister, Itamar Ben-Gvir, visited a sensitive Jerusalem holy site that has been a frequent flashpoint for violence between Israel and the Palestinians. AFP

KUWAIT

Kuwait hangs five, including a 2015 mosque bombing convict



Kuwait put to death five people on Thursday, including a man convicted of involvement in a 2015 Islamic State group suicide bombing that killed 26 people, the Public Prosecution said. The multiple executions in the Gulf emirate — relatively rare compared to Saudi Arabia — are the first since November last year. AFP

BRUSSELS

EU opens probe into Microsoft over bundling Teams with Office



The European Commission on Thursday announced an antitrust probe into Microsoft bundling its Teams communications app with its popular Office suite, on concerns the firm could be cutting out competitors. The investigation is to see whether the U.S. software giant is "abusing and defending its market position". AFP

UNITED NATIONS

'Era of global boiling' has arrived, warns UN chief Antonio Guterres



U.N. Secretary-General Antonio Guterres warned on Thursday that the era of global warming has ended and "the era of global boiling has arrived" after scientists said July was the world's hottest month on record. "Climate change is here. It is terrifying. And it is just the beginning," Mr. Guterres told reporters. REUTERS

Mutinuous soldiers claim to have ousted Niger President

The defiant soldiers say all institutions had been suspended and security forces were managing the situation; government says it will never accept the military rule and calls for public protest

Associated Press
NIAMEY

People in Niger awoke to a divided country on Thursday after mutinous soldiers claimed to have ousted the President. But the government said it will never accept their rule and has called for the population to reject it.



Split backing: Supporters of the Nigerien security forces gather outside the National Assembly in Niamey on Thursday. AFP

"There was an attempted coup, but of course we cannot accept it," Minister of Foreign Affairs Hassoumi Massoudou told news network France 24 in an interview on Thursday.

"We call on all Nigerien democratic patriots to stand up as one to say no to this factious action that tends to set us back decades and block the progress of our country," he said. He also called for the President's unconditional release and said talks were ongoing.

President Mohamed Bazoum was elected in 2021 in the West African nation's first peaceful, democratic transfer of power since its independence from France in 1960. He thwarted a coup attempt days before he was sworn in.

Threats to his leadership undermine the West's

efforts to stabilise Africa's Sahel region, which has been overrun with coups in recent years. Mali and Burkina Faso have had four coups since 2020, and both are being overrun by extremists linked to al-Qaeda and the Islamic State group.

On Wednesday morning, members of the presidential guard surrounded the house of Mr. Bazoum with him and his wife inside and detained him.

The mutinous soldiers, who call themselves the National Council for the Safeguarding of the Country, took to state television and announced they had seized control because of the deteriorating security and bad economic and social governance of the na-

tion's 25 million people.

They said all institutions had been suspended and security forces were managing the situation, and urged external partners not to interfere. The attempted coup was allegedly sparked by the head of the presidential guard, General Tchiani, who the President had planned to relieve from his position, Niger analysts say.

Support for Bazoum

According to someone close to the President who spoke on condition of anonymity because they were not authorised to speak about the situation, the President has not and will not resign and is safe in his residence.

"The hard-won achieve-

ments will be safeguarded. All Nigeriens who love democracy and freedom will see to it," Mr. Bazoum tweeted early Thursday morning. It's unclear how much support the coup leaders have from the rest of the security forces, but support for Mr. Bazoum among the population and political parties appears strong. In a statement on Wednesday, a group of Nigerien political groups said the situation was "suicidal and anti-republican madness".

In an interview in December, Mr. Bazoum said that while there's always the possibility of a coup when Armies fail to secure a nation against extremists, Niger had the situation under control.

For many Western countries, Niger was seen as the last hope for partnership in the region with anti-French sentiment that led to a pivot from French forces in Mali to the Russian mercenary group Wagner.

Meanwhile, White House spokesperson Karine Jean-Pierre said on Thursday that the U.S. has not seen any credible indications of involvement by Russia, or Wagner, in the coup.

Kyiv launches a major push against Russian forces

Associated Press
KYIV

Ukraine has launched a major push to dislodge Russian forces from the country's southeast as part of its weeks-long counteroffensive, committing thousands of troops to the battle, according to Western and Ukrainian officials and analysts.

The surge in troops and firepower has been centred on the region of Zaporizhzhia, a Western official said late Wednesday.

The counteroffensive is a massive operation, which likely was months in preparation. Military planners need to orchestrate supplies of ammunition, food, and medical supplies.

Russia will try to avert a food crisis: Putin at summit

Associated Press
ST. PETERSBURG

Russian President Vladimir Putin told leaders and officials from most African countries on Thursday that his nation is making full efforts to avert a global food crisis despite concerns that its withdrawal from a deal allowing grain shipments from Ukraine will cause shortages and price spikes.

He spoke at the opening session of a two-day Russia-Africa summit attended by a sharply lower number of African heads of state and government compared with a previous summit in 2019.

"Our country will continue supporting needy states and regions, in particular, with its humanitarian deliveries. We seek to



Vladimir Putin

record harvest this year," he said.

Promising Russian food exports to Africa is key to Mr. Putin's stated goal of using the summit to bolster ties with a continent of 1.3 billion people that is increasingly assertive on the global stage.

Mr. Putin also announced other moves to deepen relations with Africa, including increased enrolment of African students in Russian universities, the opening of Russian state news media bureaus in many African countries and a proposed "information space in Russia and Africa, within which unbiased information about events taking place in the world will be broadcast to Russian and African audiences."

actively participate in building a fairer system of distribution of resources. We are taking maximum efforts to avert a global food crisis," Mr. Putin said. "I have already said that our country can replace Ukrainian grain, both on a commercial basis and as grant aid to the neediest African countries, more so since we expect another

Pakistan granted rollover on \$2.4-bn Chinese loan

Agence France-Presse
KARACHI

China has granted Pakistan a two-year rollover on a \$2.4-billion loan, Islamabad said on Thursday, giving the debt-saddled nation breathing space in its balance-of-payments crisis. Soaring inflation, shrinking dollar reserves and crippling foreign debt

led Pakistan to the brink of default before a pivotal \$3 billion IMF bailout was granted earlier this month.

Securing supplemental backing from friendly nations was a key condition for the global lender granting further support to Pakistan.

Finance Minister Ishaq Dar said China's EXIM Bank had rolled over for

two years principal amounts on twin debts of \$1.2 billion that had been due in the fiscal years 2023-24 and 2024-25.

"Pakistan will make interest payments only," Mr. Dar said on Twitter, recently renamed "X".

The United Arab Emirates and Saudi Arabia topped up Pakistan's forex reserves by \$3 billion be-

fore the IMF standby deal was confirmed.

State forex reserves have rebounded to \$8.7 billion after reaching such a low ebb that imports were heavily restricted and local industry was hobbled.

The rollover sent the Pakistan Stock Exchange's benchmark index to a 20-month high after a prolonged bearish trend.



Sinéad O'Connor

Sinéad O'Connor, a troubled Irish icon

Agence France-Presse
LONDON

Sinéad O'Connor, who died on Wednesday aged 56, will forever be remembered as the Irish singer who made Prince's "Nothing Compares 2 U" her own, turning it into an anthem for the broken-hearted. Staring at the camera, her mesmerising elfin features accentuated by a distinctive shaven head, her real tears powerfully embodied a life and soul stripped bare.

O'Connor developed a name for inflammatory outbursts and caused an international controversy in a 1992 performance on U.S. television show *Saturday Night Live*. While performing Bob Marley's "War", O'Connor sang the words "child abuse" before tearing up a picture of Pope John Paul II and declaring "Fight the real enemy!" The abuse of children by Catholic priests in Ireland was not yet widely known and O'Connor's gesture sparked widespread criticism.

The musician converted to Islam and changed her name to Shuhada' Sadaquat in 2018. In 2022, her son Shane died from suicide aged 17.

KERALA WATER AUTHORITY e-Tender Notice
Tender No : 128,129/SE/PHC/ TSR/2023-24, 1.Amrt 2.0 Improvements to AUWSS at Chalakudy Municipality, 2.JJM - CWPM from Thiruvilwamala Sump to Chepakunnu and Kerakunnu tanks, EMD : Rs. 2,00,000/-, Tender fee : Rs. 11800/-, Last Date for submitting Tender : 09-08-2023 03:00:pm, Phone : 0487-2423230.
Website : www.kwa.kerala.gov.in, www.etenders.kerala.gov.in
Superintending Engineer, PH Circle, Thrissur
KWA-JB-GL-6-857-2023-24

विशाखपट्टणम पोर्ट प्राधिकरण VISAKHAPATNAM PORT AUTHORITY VISAKHAPATNAM
ISO 9001, ISO 14001, ISO 45001
CIVIL ENGINEERING DEPARTMENT
EXPRESSION OF INTEREST (EOI)
VPA invites applications from interested parties (EOI) for better utilisation of the land measuring 288.12 Acres, at Mulakuddu Village of Bheemili Mandal belonging to VPA. Further details they may visit VPA port website www.vizagport.com
Secretary

RajCOMP Info Services Limited (RISL)
C-Block, 1st Floor, Vojana Bhawan, Tilak Marg, C-Scheme, Jaipur.
RISL invites bids from the eligible bidders for the following:
NIB No./Date/Unique bid no. Particulars Estimated Cost/EMD /Last date
3053/24.07.2023 Request for Proposal (RFP) for Selection for System Integrator for e-Bazaar 2.0 in Rajasthan including Operations & Maintenance with related services for a Period of Three Years based on Open Competitive Bidding through e-Procurement/e-Tender Rs. 10.00 Cr/ 24.07.2023
(RIS2324SLOB00036) Rs. 20 Lacs 18.08.2023
Details can be seen on the websites http://risl.rajasthan.gov.in, http://sppp.rajasthan.gov.in, http://doitc.rajasthan.gov.in. Bids are to be submitted through http://eproc.rajasthan.gov.in.
Raj.Samwadi/C/23/6433 Additional Director

BENGALURU METROPOLITAN TRANSPORT CORPORATION
Central Offices: K.H. Road, Shantinagar, Bengaluru-560 027.
No: BMT/C/CO/COSP/04/2023-24 Date: 26.07.2023
NOTICE INVITING TENDER
Tender is invited through Karnataka Public Procurement portal for the following Items.
Sl. No. Tender No. Description Last date for bid submission in Karnataka Public procurement portal
Regular Tender
1 BMT/C/2023-24/IND0010 Procurement of Tabs 09.08.2023 at 14.30 Hrs
2 BMT/C/2023-24/IND0011 Procurement of Vehicle Washing Machine Brush Pads 21.08.2023 at 14.30 Hrs
3 BMT/C/2023-24/IND0012 Procurement of Perforated Polythene Paper 21.08.2023 at 14.30 Hrs
*For more details visit https://kppp.karnataka.gov.in
Sd/- CONTROLLER OF STORES AND PURCHASES (Tender Inviting Authority)

Sundram Fasteners Limited
CIN: L35999TN1962PLC004943
Registered & Corporate Office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004
Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510
Email: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

STATEMENT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2023

(₹ in Crores)

Sl. No.	Particulars	Standalone		Consolidated			
		Quarter ended	Year ended	Quarter ended	Year ended	Year ended	
		30.06.2023	30.06.2022	31.03.2023	30.06.2023	30.06.2022	31.03.2023
		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	
1	Total Revenue from Operations	1,215.65	1,239.64	4,919.43	1,410.76	1,410.12	5,662.75
2	Net Profit for the period (before tax and exceptional items)	150.59	171.09	615.93	169.39	179.57	660.66
3	Net Profit for the period (before tax)	150.59	171.09	615.93	169.39	179.57	660.66
4	Net Profit for the period (after tax)	112.53	130.11	464.40	128.74	138.03	500.35
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	123.03	130.86	480.88	127.34	136.96	517.42
6	Equity Share Capital (Face Value of Re 1/- each fully paid up)	21.01	21.01	21.01	21.01	21.01	21.01
7	Earnings Per Share (EPS) (for continuing and discontinued operations) (Face value of Re 1/- each) (not annualised) (in Rs.)						
	(a) Basic	5.36	6.19	22.10*	6.07	6.47	23.54*
	(b) Diluted	5.36	6.19	22.10*	6.07	6.47	23.54*

* Annualised

Notes:
1 The above is an extract of the detailed format of the standalone and consolidated financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.sundram.com.
2 The Statutory Auditors have carried out a limited review for the quarter ended June 30, 2023 and have issued an unmodified report thereon.

Place : Chennai
Date : July 27, 2023

For Sundram Fasteners Limited
Sd/-
Chairman

ARCIL to empanel strategic investors to bid for stressed assets under IBC

JOINING FORCES. Will team up with investors to make counter bids to NARCL's base bid

K Ram Kumar
Mumbai

Asset Reconstruction Company (India) Ltd (ARCIL) plans to empanel strategic investors with expertise in sectors such as steel, roads and power so that it can jointly submit resolution plans for stressed companies in these sectors to the Adjudicating Authority under the Insolvency and Bankruptcy Code (IBC).

ARCIL will also team up with strategic investors to participate in the "Swiss Challenge" process (make counter



Pallav Mohapatra, MD and CEO, ARCIL

bids) that will be run on National Asset Reconstruction Company Ltd's anchor/ base bid to acquire stressed companies from lenders, said MD and CEO, Pallav Mohapatra. Referring to RBI's October

2022 guidelines, which allow asset reconstruction companies (ARCs) to act as Resolution Applicants (RAs) under IBC, the ARCIL chief said, "Now, if we want to become an RA, we will do it only when there is a strategic investor. Suppose there is a stressed steel unit, which lenders have put on the block, and if a company in the same line of business wants to acquire this unit, it can join us as a strategic investor and we bid for it."

Mohapatra emphasised that strategic investors will not only have the financial muscle, but also the ability to run the business of a stressed

company. ARCIL will become an RA only if it sees some potential for reviving a company and a strategic investor is interested in acquiring it.

Referring to a clause in the RBI guidelines, whereby ARCs cannot retain any significant influence or control over the corporate debtor (CD) after five years from the date of approval of the resolution plan by the Adjudicating Authority under IBC, Mohapatra underscored that a strategic investor, which is in the same line of business as the CD, will ensure that there is a quick turnaround in the fortunes of the CD.

AVT Natural Products Limited

Regd. Office : 60, Rukmani Lakshminipathy Salai, Egmore, Chennai - 600008.
Tele. Fax: 044-28584147, Email: avtnpl@avtnatural.com, Web : www.avtnatural.com,
CIN : L15142TN1986PLC012780

NOTICE

The notice convening the AGM, Standalone and Consolidated financial statements for the year 2022-23, along with Board's Report and other documents required to be attached thereto will be sent to all members of the company whose email addresses are registered with the Company / Depository Participants (DP). Hence the company request all the shareholders, who have not yet registered their email addresses or has not updated their email addresses with the company/ RTA to register the same. The aforesaid documents will also be available on the company's website at www.avtnatural.com and on the websites of the stock exchanges, ie BSE Ltd and NSE Ltd at www.bseindia.com and www.nseindia.com respectively and also on the website of CDSL at www.evotingindia.com.

Manner of registering/ updating email address

1. In case of shares held in Physical mode

The shareholder may send a request quoting the Folio No. to RTA by email at investors@cameoindia.com.

2. In case of shares held in DEMAT mode:

The shareholder may please contact the Depository Participant (DP) and register the email address and bank account details in the demat account as per the process followed and advised by the DP.

By order of the Board

For AVT Natural Products Limited

Sd/-

(Sharon Joshi)

Company Secretary

Place : Chennai
Date : 28.07.2023

LOYAL TEXTILE MILLS LIMITED

(CIN: L17111TN1946PLC001361)
REGD OFFICE: 21/4, MILL STREET, KOVILPATTI - 628 501
E-mail: investors@loyalttextiles.com, Website: www.loyalttextiles.com
Phone: 04632-220001 Fax: 04632-221353

NOTICE

(For transfer of shares to Investor Education and Protection Fund)
Notice is hereby given to the shareholders of the Company, that pursuant to Section 124(6) of the Companies Act, 2013 and the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules, 2017, all shares in respect of which dividend has not been paid or claimed for seven consecutive years or more, by any shareholders shall be transferred by the Company to the Investor Education and Protection Fund Authority (IEPF Authority) in terms of said rules.

The Company has already sent intimation at the latest available address individually to each of the shareholders whose shares are liable to be transferred to IEPF under the Rules requesting them to take needful action on or before 29th September 2023.

The full details of such shareholders including their folio number or DP ID, Client ID and the number of shares due to transfer are available on the website of the company www.loyalttextiles.com for information and necessary action by such Shareholders.

Notice is further given to all such shareholders to forward the requisite documents as mentioned in the aforesaid intimation to the Registrar & Share Transfer agent by 29th September 2023, so that the shares are not transferred to IEPF. In case the Registrar & Share Transfer Agent does not receive any communication within the aforesaid period, the Company shall with a view to complying with the requirements set out in the Rules, transfer the entire shares to IEPF, without any further notice.

The unclaimed dividends and the corresponding shares transferred to IEPF Authority including any benefits accruing on shares if any, can be claimed back by the shareholders from IEPF authority after following the due process prescribed under the Rules and the same is available on IEPF website i.e. www.iepf.gov.in

For any queries, shareholders are requested to contact the Company's Registrar and Share Transfer agent, GNSA Infotech Private Limited, STA Department, Nelson Chambers, 4th Floor, F-Block, No.115, Nelson Manickam Road, Aminjikarai, Chennai - 600029; Phone +9144 42962025; E-mail: sta@gnssindia.com

For LOYAL TEXTILE MILLS LIMITED

Place: Chennai
Date: 28th July, 2023

P. Mahadevan
Company Secretary & Compliance Officer

JK LAKSHMI CEMENT Ltd.

Extract of Consolidated Unaudited Financial Results for the Three Months ended 30.06.2023

₹ in Crores

Sl. No.	Particulars	Consolidated		
		Three Months ended 30.06.2023	Three Months ended 30.06.2022	Year ended 31.03.2023
1	Total Income from Operations	1,730.25	1,654.14	6,451.50
2	Profit before Interest, Depreciation & Taxes (EBITDA)	207.36	263.76	896.23
3	Net Profit for the Period before Tax & Exceptional Items	118.54	171.95	534.50
4	Net Profit for the Period before Tax (after Exceptional Items)	118.54	171.94	534.48
5	Net Profit for the Period after Tax & Exceptional Items	79.79	115.07	369.11
6	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	79.54	115.71	367.81
7	Paid-up Equity Share Capital (Face Value ₹ 5/- per Share)	58.85	58.85	58.85
8	Reserves (excl'd. Revaluation Reserve)			2,745.01
9	Earnings Per Share (of ₹ 5/- each) (Not Annualised)			
	Basic :	6.67	9.45	30.48
	Diluted :	6.67	9.45	30.48

Notes:

1 The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 27th July, 2023. The Auditors of the Company have carried out a "Limited Review" of the same.

2 Standalone Financial Information of the Company, pursuant to Regulation 47(1)(b) of SEBI (LODR) :

₹ in Crores

Particulars	Three Months ended 30.06.2023	Three Months ended 30.06.2022	Year ended 31.03.2023
Turnover	1647.18	1558.42	6133.28
Operating Profit (EBITDA)	181.45	224.39	766.50
Profit before Tax (before Exceptional Items)	111.51	152.37	481.46
Profit before Tax (after Exceptional Items)	111.51	152.37	481.46
Net Profit/(Loss) for the Period after Tax & Exceptional Items	74.88	100.91	330.77

3 The above is an extract of the detailed format of Quarter ended 30th June, 2023 Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone & Consolidated Quarterly Financial Results are available on the websites of Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and also on Company's website at www.jklakshmicement.com

Place: New Delhi
Date: 27th July, 2023
Vinita Singhania
(Vice Chairman & Managing Director)

Shareholders holding shares in Physical Mode are requested to dematerialise them & complete their KYC to avoid freezing of their holdings.

ADMIN OFFICE: NEHRU HOUSE, 4, BAHADUR SHAH ZAFAR MARG, NEW DELHI - 110002
REGD. OFFICE : JAYKAYPURAM - 307019, DIST. SIKHOI, RAJASTHAN
WEBSITE : WWW.JKLAKSHMICEMENT.COM | E-mail : jklc.investors@jklmail.com | Fax No. 91-011-23272251 | CIN : L74999RJ1938PLC019511



Sundram Fasteners Limited

CIN: L35999TN1962PLC004943

Registered & Corporate Office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004

Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510

Email: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

STATEMENT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2023

(₹ in Crores)

Sl. No.	Particulars	Standalone		Consolidated			
		Quarter ended	Year ended	Quarter ended	Year ended	Year ended	
		30.06.2023	30.06.2022	31.03.2023	30.06.2023	30.06.2022	31.03.2023
		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	
1	Total Revenue from Operations	1,215.65	1,239.64	4,919.43	1,410.76	1,410.12	5,662.75
2	Net Profit for the period (before tax and exceptional items)	150.59	171.09	615.93	169.39	179.57	660.66
3	Net Profit for the period (before tax)	150.59	171.09	615.93	169.39	179.57	660.66
4	Net Profit for the period (after tax)	112.53	130.11	464.40	128.74	138.03	500.35
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	123.03	130.86	480.88	127.34	136.96	517.42
6	Equity Share Capital (Face Value of Re 1/- each fully paid up)	21.01	21.01	21.01	21.01	21.01	21.01
7	Earnings Per Share (EPS) (for continuing and discontinued operations) (Face value of Re 1/- each) (not annualised) (in Rs.)						
	(a) Basic	5.36	6.19	22.10*	6.07	6.47	23.54*
	(b) Diluted	5.36	6.19	22.10*	6.07	6.47	23.54*

* Annualised

Notes:

1 The above is an extract of the detailed format of the standalone and consolidated financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.sundram.com.

2 The Statutory Auditors have carried out a limited review for the quarter ended June 30, 2023 and have issued an unmodified report thereon.

Place : Chennai
Date : July 27, 2023

For Sundram Fasteners Limited

Sd/-
Chairman

RajCOMP Info Services Limited (RISL)

C-Block, 1st Floor, Yojana Bhawan, Tilak Marg, C-Scheme, Jaipur.

RISL invites ebids from the eligible bidders for the following:

NIB No./Date/Unique bid no.	Particulars	Estimated Cost/EMD	Start of sale/Last date
3053/24.07.2023 (RIS2324SLOB00036)	Request for Proposal (RFP) for Selection for System Integrator for e-Bazaar 2.0 in Rajasthan including Operations & Maintenance with related services for a Period of Three Years based on Open Competitive Bidding through e-Procurement/e-Tender	Rs. 10,00 Cr/ Rs. 20 Lacs	24.07.2023 18.08.2023

Details can be seen on the websites <http://risl.rajasthan.gov.in>, <http://sppp.rajasthan.gov.in>, <http://doit.rajasthan.gov.in>. Bids are to be submitted through <http://eproc.rajasthan.gov.in>.
Raj.Samwadi@risl.com Additional Director

KERALA STATE TEXTILE CORPORATION LIMITED

(A Government of Kerala Undertaking)
"Annapoorna", T.C. 9/2000-01, Kochur Road, Sasthamangalam, Thiruvananthapuram, Kerala - 695010
Telephone No. 0471 2726295, email: tech.kstc@kerala.gov.in, prj.kstc@kerala.gov.in

NOTICE INVITING TENDERS Date: 15.07.2023
Competitive bids are invited through e-tender under two bid system. The details of tenders given below.

Particulars	Tender Details
Supply at site and erection of One number Automatic Cone Winding Machine (Autocoone) Global Tender.	Tender ID:2023_KSTCL_587884_1 Pre-Bid meeting: 22.07.2023, 02:30 pm at KSTCL HQ. Bid submission start date: 22.07.2023, 02:45 pm Bid submission end date: 16.08.2023, 4:00 PM Bid opening date: 17.08.2023, 4:30 PM

The e-tender documents can be downloaded from the Kerala Government's e-procurement web portal. Please log on to www.etenders.kerala.gov.in, Tender search 'KSTC'. Web www.kstc.kerala.gov.in
Contact: 9895851930 General Manager (Technical)

विशाखापट्टणम पोर्ट प्राधिकरण

VISAKHAPATNAM PORT AUTHORITY
ISO 9001, ISO 14001, ISO 45001

CIVIL ENGINEERING DEPARTMENT
EXPRESSION OF INTEREST (EOI)

VPA invites applications from interested parties (EOI) for better utilisation of the land measuring 288.12 Acres. at Mulakuddu Village of Bheemili Mandal belonging to VPA. Further details they may visit VPA port website www.vizagport.com

Secretary

TATA POWER

(Corporate Contracts Department)
The Tata Power Company Limited, Smart Center of Procurement Excellence,
2nd Floor, Sahar Receiving Station, Near Hotel Leela, Sahar Airport Road
Andheri (E), Mumbai 400 059, Maharashtra, India
(Board Line: 022-67173917) CIN: L28920MH1919PLC000567

NOTICE INVITING TENDER (NIT)

The Tata Power Company Limited invites tender from eligible vendors for the following tender package (Two-part Bidding) in Mumbai.

(A) Supply and installation of HVMS system of 2X250MVA ICT at Vikhroli RSS. (Package Reference: CC24MSJ023. Last day for paying the tender fees and submission of authorization letter is 1500 hrs. of 03rd August'23. Actual Tendering shall start after that.

(B) Civil work- Reinstatement of road after EHV Cable laying work in MBPT area, Mumbai. (Package Reference: CC24NP026). Last day for paying the tender fees and submission of authorization letter is 1500 hrs. of 03rd August'23. Actual Tendering shall start after that.

(C) Corrigendum: Civil work- Micro tunneling for EHV Cable laying below Railway track in Dharavi and Prabhadevi area of Mumbai. (Package Reference: CC24NP024). Last day for paying the tender fees and submission of authorization letter is 1500 hrs. of 03rd August'23. Actual Tendering shall start after that.

For downloading the Tender documents (Including procedure for participation in tender), please visit Tender section on website <https://www.tatapower.com>. Further communication shall be with participating bidders only, through Tata power e-tender system.

Also, all future corrigendum's (if any), to the above tender will be informed on website <https://www.tatapower.com> only.

BAJAJ HOLDINGS & INVESTMENT

Performance Highlights Q1 FY24 Consolidated profit after tax: ↑ 46%

Consolidated Results

(₹ In Crore)

Particulars	Q1 FY24	Q1 FY23	FY23
Total income	119	104	527
Share of profits of associates	1,360	925	4,667
Profit before tax	1,434	984	5,012
Profit after tax	1,416	969	4,851

Standalone Results

(₹ In Crore)

Particulars	Q1 FY24	Q1 FY23	FY23
Total income	114	97	1,937
Profit before tax	73	56	1,779
Profit after tax	55	43	1,712
Investments (at cost)	10,711	10,305	10,542
Investments (at market value)	1,57,823	1,18,613	1,32,034

BAJAJ HOLDINGS & INVESTMENT LIMITED | CIN: L65100PN1945PLC004656 | Website: www.bhil.in

Registered Office: Mumbai-Pune Road, Akurdi, Pune 411 035

This is an abridged representation of the unaudited financial results of Q1 FY24 and is not for the purpose of legal compliance.

As required by regulations, the results have been prepared as per Indian Accounting Standards (Ind AS).



